



Tamil Heritage Foundation

தமிழ் மரபு அறக்கட்டளை

Electronic preservation of Tamil heritage materials

e-Book series

an international NGO initiative to digitize old Tamil books and palm leaf manuscripts

visit <http://www.tamilheritage.org>

தமிழ் ஒலைச்சுவடிகள், நூல் பாதுகாப்பு.

பாதுகாப்பற்ற நிலையில், மறுபதிப்பு காணாத பழைய நூல்கள், ஒலைச்சுவடிகள் போன்ற தமிழ் முதுசொம்களை மின்பதிப்பாக்கி தமிழ் வளத்தை நிரந்தரமாக்கும் ஒரு சர்வதேசதன்னார்வ முயற்சி.

மேலும் அறிய: <http://www.tamilheritage.org>



முதுசொம் முத்திரை  
தமிழ்ப்பாதுகாப்பின் அக்கறை



# நாடார் குல மித்திரன்.

அருப்புச்சோட்டை நாடார் கல்விப் பிரசங்க  
சபையினின்று வெளிவரும்,

ஒரு மாதாந்தரத் தமிழ்ப் பத்திரிகை.

“கண்ணுடைய ரென்பவர் கற்கேருர் முகத்திரண்டு  
பண்ணுடையர் கல்லாதவர்.” (திருக்குறள்)

வயத்து 1. }      1919 @ நவம்பர்மீ	சித்தாத்திரி @ அப்பிசிமீ	மாதம் 3.
-----------------------------------	--------------------------	----------

செ.	வியாச விதையங்கள்.	பக்கங்.
1.	சடவுள் வணக்கம்	1
2.	ஞானபோதம்	2
3.	நாடார் மகாஜினக் கிளோச்சங்கம் ...	4
4.	பத்திரிகைப் பிரயோஜனம் ...	9
5.	ஏத்திரிய மித்திரன் ...	11
6.	நாடார் மகாஜினக்குருக்குரிய சிலகுறிப்பு	12
7.	வியாபாரம் ...	15
8.	மதுரை ராமாதபுரம் ஜில்லாகாண்பரங்கி	16
9.	கைத்தொழில் ...	17
10.	தெய்வணக்கம் ...	19
11.	நாடார்குல மித்திரன் நற்சோஷி ...	21
12.	சிதம்பரமகனம் ...	22
13.	வேணீவிலாசம் ...	25
14.	இன்னுங் தூக்கமா ...	27
15.	விடுக்கை வினாக்கள் ...	28
16.	மனுனந்த பஞ்சரி ...	29
17.	சில்லங்காக்கிகாத்து ...	30
18.	கிளேஞ் விடுக்கை வினு ...	31
19.	பழுமொழிக் குறிப்பு. ...	32

கு. ஆ. முதுங்கார் பத்திரிகைப், பத்திரிகையியர்  
நூலாத்தும் பிரஸ், மதுரா.

1919.

## நாடார்கள் மித்திரன்.

சந்தாதாரர் கவனிக்கவேண்டிய விதிகள்.

1. பதில் செரிய விருப்புவோர் கிடை எழுதவேண்டும்.
2. சந்தாதாரர்கள் தமதி கெம்ப்ளைக் குறித்தனுப்புவதுடன் மூல விவகையைக் கெறவிக்க வேண்டும்.
3. இராஜ விரோதம், புறமத் தாங்கீரை முறையிய அலுவலியமான கடி எனை அவ்வெக்கிக்க முடியாது.
4. கடித விஷயத்தை மெடுத்தவேர் பொறிவான வியாசமாகவே எவ்வள்ளும் அலுவலியமான வியாசங்களை பதிப்பிக்க முடியாது.
5. சந்தாதாரராய்க் கேளவிருப்புவோர் முன்பண்டேழும் வி.பி மிரேஸ் கொடுத்துவாம்.
6. எந்தமாதத்தில் சந்தாதாரராய்க்கேள்வு அலும் முந்திய பத்திரிகைகளை சேர்த்துப்படிக்கும்.
7. படிக்கத் தெரியாமலும், விச்சியாகச்சாலா பதப்பிரேயாகமும், மிரேஸ் பக்கமும் ஏழுதிவரும் வியாசங்களை கண்ணிக்க முடியாது.

### சந்தா விபரம்.

வின்சியா, பார்மா, சிலைன் முதலிய விடங்களுக்கு தபாந்தலி யுள்ளதெடு மொன்றுக்கு ரூபா 1 8 0

சிங்கப்பார், கெந்டால் முதலிய ஜலப்பிரதைகங்கட்டு தபாந்தலி யுள்ளதுடையங்களுக்கு ரூபா 2 0 0.

### ஆஹாத் சந்தா சிலையாது.

#### வினாக்கள் விடுதம்.

மாதம் ஒன்றுக்கு 1-பக்கத்திற்கு ரூபா 3 0 0

” ” 2-பக்கத்திற்கு ” 2 0 0

தீங்கங்கால விவைப்பகுப் பொடிப்போக்குக்கு சந்தாந்பாளை சாரமாய் மாநாள காங்கு விடப்படும் ரிப்ளை எழுதி பதில் தெரியும்.

#### போகுகர் விவரம்.

மொத்தமாக ரூபா 50 கொடுப்பவர்கள் போகுகர். மொத்தமாக ரூபா 25 கொடுப்பவர்கள் தீவியசந்தாதாரர்.

#### இப்பகுக்கு,

சூ. சீ. முத்து நாடார், பத்திரிகையர்.

சிட்டாஸ் கூல மித்திரை ஆயிழ், அருப்புக்கூடம்.

## நாடார் சூல மித்திரன்.

வே.ஆம்பி ஹாந்துரை,

அருப்புக்கோட்டை நாடார் கல்விப் பிரசங்க சடையினின்று வேலிவரும்

நாடு மாதாந்தாத் தமிழ்ப் பத்திரிகை.

வயது 1. } 1919(ஏ) நவம்பர் மாதம் 3.
------------------------------------

கடல்வள் வளன்க்கம்.

தங்கைதாய் தமர்தார மகவேண்டு மினவையொக்கு சந்தையிற் கூட்டு மிதிவோர்

சந்தைக் கில்லைமணி மாடமா விலைக்கொடை

சதுரங்க சேசீன யுடனே

வாந்தயல் வாந்துவேரா சிராஜா வக்கேகாலம்

வள்ளுக்கீல பொறுகை கோடம்

வாவத்துமண மாங்கிருமி சேர்த்தமல பாண்டமோ

வாஞ்சலீரை மலோத கன்கே

எந்தா ஸங்க்சிரைய வாஞ்சேந்து தேர்ந்துமே

பிரவாராத் சில்லா சிட்டத்

சேத்தமாய் சின்றுவிள் அருள்வெள்ளா மிதிவே

யாகிளை தூறு முழுகி

சிச்சைத்தயாள் ரெளியாது சமுலோவுவக யென்கொலோ

தேடுப்பிய சத்தாகி யென்

சித்தமிலை குடுகெண்ட வறிவான தெய்வமே

தேஞ்சே மயா எர்தமே.

卷之五

“நீராயமாய் தீட்களமாய், நித்தியமாய் நின்மலமாப்ப, புற  
தனமா யா ஞசலமாய் பூரணமாய் புனிதமாப்ச, சரசரசரமாய் ச்  
சாக்ஷியமாய் ச் சத்தியமாய் ச் சித்தருவமாய், பராபரமாய் வெறு  
வெறியா ஏ ருக்தமந்தாப் பரம் சிவம்” என்ற வள்ளலாட் வாக்கின்டெயிழ்  
நிராமயமாகியும், நிட்சளமாகியும், நித்தியமாகியும், நின்மலமாகியும்,  
புராதனமாகியும், அசஞ்சலமாகியும், பூரணமாகியும். புனிதமாகியும்,  
சராசரமாகியும், சாக்ஷியமாகியும், பராபரமாகி, எங்கும் வியாபித்து  
ஏகப்பரப்பிரம்யாயுள்ளது சிவம்.

இத்தகைய சிவாராண்தி, வேதங்களாலும், பிரம்மாவராலும், விநஷ்டனாலும், மனத்தாலும், வாக்காலும், காணந்தீரியதாய் வினங்குதே வேண்டும். இச்சிவமே நாகரை ரக்ஷித்தத்துஞ்சத்து. ஜெஞ்சிசனே மானி, ஜேஷுயைப் பரிபாலிப்பார். அவனைத் தீ போற்றுவ மனைவியார். என்றபடி சூதபவுதீக வர்த்தமானங்களில் பரிசூலனமாயுள்ள பரமேஸ்ரரை பக்தியுடன் பேசுமானதாக நாம் தியாவிக்கவேண்டும். சர்வேந்திரியான ஜகத்ரகாந்தனைப் பூதித்து சுத்தியத்தைக் கொக்கிச்சொன்று நடப்பட்டது அனம். இதனாற்றேன் “ஆவதைப் பாலுவது. ஆனாந்தமாகவுள்ளைத் தேவைதும் சின்னாடியார் செய்யை பாபாசேமே” என்றும் பெரியேயார்.

முருங்கை நினைத்தால் கோய்விலகுமா? ஏவ்வளவு இத்தோடு பகவானினைத்தால் காணம் வந்துவிடுமா? ஆகவே தியானத்தான் செப்பதையும் மிருக்கவேண்டும். ஒன்றான சுனின் தட்டான் செப்பதையும் மிருக்கவேண்டும். திருத்தல் வேண்டும். படிப்பி வோகிள அலுவ்டானங்களை நிபமப்படுத் தீர்த்தாலாகாது. நடனங்களின் மொழும் நடிப்பு போகிளுமா ஏதுக்காலாகாது. நடனங்களாகும். அவர்கள் மனத்திற்காக்க நடத்து, என்மரம்கணக்கைச் செய்து அவர்களின் ஆசீர்வாகம் பெறுவது கானிகளின் முடிவிலே

பா அருள்பீடு எனக்குவில் இல்லை. தேவையினால் வேலை செய்தால்லது மட்டும் பல்லி நியோட்டுக்காது.

காட்டுக்கடையில் வேலட்டாரிகள் அடிக்கடி மாற்றவிடுவது  
என்று மனமுடிய கடமீட்குச் சுத்துருவாகவும் பித்துருவாகவும் அழகு  
ஏடி மாறி வருகின்றன. இந்த மனதிற்குண்டான் பாதைப்பலம் மற்றும்  
நூட்கும் இல்லை பென்னவாம். கம்முடைய இன்பதுண்டத்திற்குக் கார  
ணம் பனமே மனிக்கனது வாழ்வாலே மனமானமாப்பொகலில் கட்டிப்  
பட்டு-ருக்கின்றது. இத்தகைய லீலா விடே ஆதான மனதை அறிவு  
வாகிய ஞான சுக்கியால் மோனமூறாக்கியப்பட்டி, பகவத்தியானத்தில்  
விசுவாத்தி ஞானத்துறை-ஞானசுக்கோணம், காக்கோணம்,

‘ஞானசுக்கேவ  
நித்திலைக்கத்தேவ  
நிர்மோஷந்தவம்  
நிஸ்சந்தவம்  
நின்சந்தவம்  
நீவன்முக்கியவி’ என்ற கலைங்க

தாதுபெயரான சாதாரணக்கப் பழக்கத்தால் துற்குனர் எடுக்கிறில்லா  
மொட்டு, தூந்துணர்வீன் க்கேள்வில்லா திருத்தவால் ஆதைக்குன்னாரா  
முடி, ஆசையின்னையாகவே மனம் அவைசுகில்லாத தன்மையும், மனம்  
நீதைக்கில்லாத் தன்மையால் ஜீவன் முக்கியாகிய ஞானம் பொறுத்து

கூட்டுவாடு.)

தென்னியிற்கூடிய நாடார் மகாஜனைக் கிளோச் சங்கம்.

அக்டேப்பர் மாதம் 13, 14, தேதிகளில், பட்டினின் பட்டி தீர்மானம், ஊ. ப. அ. மாரிமுத்து நாடார் அவர்கள் அக்கிராசனத் தின் கீழ் ஒடு சுக்ஷமானது வெகு மேன்மையுடன் நடைபெற்ற முடிந்தது. 13. மாலை கீ-மணிக்கு சபாநாயகரவர்களை மேளதாளத் துடை, கூட்டத்திற்கென்ற அமைக்கப்பட்ட சிங்கரக் கொட்டடை யை (கீழ்ப்போட்டதை) க்கு அடைமுத்து வரப்பட்டது. சபாநாயகர் உள்ளே பிரவேஷிக்கு முன்னதாகவே, கொட்டடைக் கிராம் ஜனங்கள் கூட்டுப்பட்டார்கள், சமார் 400 பேர்களிருக்கலாம். கருகோடும் முழுங்க சபாநாயகர் மேடையின்மீது அமைக்கப்பட்ட ஆசனத் தமர்ந்தனர். மற்றும் பல்கள்வான்களும் விருதுபட்டுமில் காண்பரன்னை வெகு திறமையோடு நடத்தி வைத்தவர்களும் பக்கத்தில் போட கிராம் வித்திருதார்கள்.

ஆரம்பத்தில் ஆணையன்பட்டி துரைசாமி நாடார் அவர்கள்

ஓல் கடவுள் வணக்கம் சொல்லப்பட்டது, உபசாரணைச் சுரியூத் தேர்விமண் பட்டி விரண்டபட்டி தனம் பேரிப்பத்தும் நாடாரவர்கள் வாவேற்புப் பிரசங்கம் பிசுக் குருமையாகிறத்தது. வெகு புத்திசாலித் தனமாகத் தற்காலம் அப்பாசுக்களுக்கு, அத்தியா வசியான காரியங்களே வித்தியாச மில்லாமல், வெகு நட்பார வெடித்துறைத்தார் அவருடைய மன வைக்கத்தக்குத் தக்கவாறு, சுவாயிலுள்ள பாலு ரூம் எனிதி இனாரும் வண்ணம் நியப்பா-அவர்த்தார். “அத்தமது முகத்தில்” எதிரியம் என்றழுது மொழிக்கினாக, அவர்கள் மில்லா உள்ளத்தின் செயலை, அவர்களுக்கும் செவ்வனை விருதித்துக்காட்டியது.

உசிலம்பட்டி கனம் ப. வி. ஆதிமுத்துமாலை நாடாரவர்கள், பிழேரோடிக்க, மற்றவர்கள் ஆபோதிக்க அக்கிரா சனத்திப்பி பலர்கள் ஆசனத்தமர்த்தார். கடவுசூழ்டுப் பெதுரோம் முழுங்கிறது. தட்சநாயக வர்கள் முகவனங்கார வாத்துக்கே மூச்சாரம் சொல்லி யமர்கள், ஆணமலையுட்டி “துரைசாமி நாடாரவர்கள்” கல்வியைப் பற்றியும், காமாசுப்பும் உடாத்தியார் தேவதாஸ் நாடாரவர்கள்,

நைச் சொறிலைப் பற்றியும், நல்லதம்பிப் போத்தாவர்களும், கோதொழிலைப் பற்றியும் உபண்யாசம் செய்தார்கள். ஒவ்வொருவர் டிரைசுத்தக்கிலும் நமக்கு வேண்டிய தொழில்களைப் பற்றியே வற்புறுத்திப் பேசினார்கள். நல்லதம்பிப் போத்தாவர்கள், இதுகாரும் நாம் செய்தவர்த்த முயற்சி போதனையாகவே விருந்தது. இனி செய்ய வேண்டிய முயற்சி சாதனையாக ஏற்ககவேண்டும் என்று குறிப்படு டார்கள்.

நாடார் மகாஜன சங்கத்தின் மாணையர் பி. பழனிலேல் நாடாரவர்கள், பி. வி. நாடார் மதாஜன சங்கத்தின் தெருக்கத்தையும் சங்கம் சிறுவரக் குழமைப்பையும், விவாத யெடுத்துவாதத்துக், சங்கங்கள் நோக்கங்களைப் பூர்க்கிசைய்து வைக்கக் கூல்லோரும் அக்காரை சொள்ள வேண்டுமெனச் சொல்லி யமர்த்தார்.

இன் நமது “நாடார்குல வித்திரன்” கோக்கப்பட்டது. நாம் வித்துக்கொள்ள, நமக்குச் கொஞ்சமேரம் கொடுக்கப்பட்டது. நாம் பக்கிளைக்கினி நேர்க்கணக்கை ஆசிரியோட்டந்தமாயத் தெரியப்படுத்திய மின் எல்லோரும் சிற்றனமுயருந்தச் சென்றனர்.

வாசகச்சாலை:— அவ்வுர் மேலப்போட்டு வைல் சிவகாசிலை காலஞ்சென்ற கனம் பாலப்ப நாடாரவர்கள், ஞாபகச் சின்னமாக ஒரு வாசக சாலைத்திறக்க, ஏற்பாடாகி யிருந்தது. சிவகாசிலை குந்த பாலப்ப நாடார் அவர்கள், சடோதாரும் கனம் ப. கோ. க. ஆசிரமக் காமி நாடார், அவர்களும், மந்திரம் சில கனவான்களும் வந்திருந்தார்கள். கிளோச் சங்கத்திற்கு வந்திருந்த பலரும், மேளவாத்தியத்துடன் அவருடைய தீருங்கருப் பட்டினைத் தீர்க்கி ஸ்தமத்து, கீழ்ப்போட்டு விருந்து புறப்பட்டுப்போய் உத்தம பாலையும் சர்க்கில் இன்னிப்பக்டர் தேவதாஸ் நாடார் அவர்களால் ரேடி வாசக சாலை கிரக்கப்பட்டது. அப்போது விருதுபட்ட கனம் வெ. வி. ஆண் முக நாடார் அப்புள்ளிய சிலை உத்தார குணத்தையும் நிதான மனத்தையும் வாழ்ந்தனில் அவர்களையெடுத்து அரும்பெருங் காரி யங்களே முன்மாதிரியாகச் செய்து வைக்கத்தையும், அரைமணிரேநம் வெகு அருமையுடன் எடுத்துவாதத்தார். ரேடி வாசகச்சாலை அம்மகாளி தமாள குணத்துக்கேற்ற அமைத்திருக்கின்றது. அதற்குபிய முக்கியஸ்தர்கள் விடா முயற்சியோடு நடத்துவார்களை வற்றும் குறிப்படு கிளேம்.

இப்பண்டிய வதுநாள் நடவடிக்கை

பின்புமாலை 4-பணி சுஞ்சுக் கூட்டு முழு யதும் கிணீச்சுங்கம் பணம் வருவிப்பதை பற்றியே முதக்கிய ரோசனையா மிருந்து, பழையபடிப் பலத்தெல்லாத்தங்கள் நடந்து “ஒடுப்பிரிவேல்” என்ற மதைமொழிப் படி மகாஜின் சங்கத்தின் நீண்மையையே நாடிக்கூடி வருவிக்கும் பணத்தை மகாஜின் சங்கத்துக்கே அறுப்பி, காண்பாரன் ஸ் குடிகொல மேயல்லாமல் இப்பாகவுக்களிச்சூச் செலவிட வென்றுமென்ற தீர்வின்னைப்பம் செய்து, மகாஜின் சங்கத்தின் கீல் திருத்திக் கொள்ள ஏழப்படி முயற்சி செய்வதை நூற்று தீர்மானிக்கப்பட்டது.

எல்லை:— இச்சங்கத்தின் எல்லையானது திலக்கோட்டைட்டத் தூதுகா, பெரியகுளம் தூதுகா, திருமங்கலம் தூதுகாவில் மேல்சாரத் தீலுமூளை, சுமார் 150 கிராமத்தோசு கட்டுப்படுத்தியதா விருக்கும், இதன் தலைமை மாட்டின் தெனி.

கடை-இழை சங்கத்துக்குப் பற்றல் ஊர்களிலிருந்து வந்த கடிதன் வாய் வாசிக்கப்பட்டது, கணம் பெரியதம் ஏ நாடாரவர்களே தெளி வாய் வாசிக்கதுக்காட்டினார். அதில் சிற்சில சிராமங்களில் மக்களுமில் ரூக்கிறதென்றும் இருக்கிற மக்களை ஒழுங்கும் நடவடிக்கை விழியன்றும் காலிப்பிரகிக்கூறி கூறுகிறதென்றும் எழுதியிருந்தது. தேவாரம் என்ற சிராமத்தில் மட்டும் பிரஜாதிக்காரர்களுக்கும் நமக்கும் மனஸ்தாபப்பட்டு கோட்டடேபி கஷ்டப் பிரவீதாக எழுதியிருந்தது. இக்கடித்தங்களுக்கெல்லாம் அதித்த கூட்டத்தில் பதில் எழுதிய தாக முடிவானது. இவைகளெல்லாம் சாங்கமே உருவாய் வந்த கணம். மாரிமுத்து ஊடார், பொரியதம் கொட்டார், குபோவகராமாயிப் பூத்துமாலை காடார், முன்றபேர்களும் அக்கிராமங்களில் கொடுசைன் யாத்தியர செய்வார்களை நூல் இருக்கின்ற சிக்கல்கள் இலக்கியிலெடுப்பட்டு நங்களைம் ஏறந்துவிடுமென்று நம்புகின்றேன்.

அதிகாரிகள்— பிரவிடெண்டு பட்டினிரன் பட்டி ஜ. பு. அ. மாரிமுத்து காடார் வைல்பிரவிடெண்டு உசிலம்படிடு ப. வி. ஆகிய முத்துமாலை காடார் பொக்கிளுதார் கெடி சூர் பாக்கர் ரெங்கநாத காடார் காரியதறிக்கெள், வடக்கப்பட்டி ச. மா. சட்டமை காடார் ஜின் மஹார் ஆ. வே. சேரனை முருசு காடார் இவர்களுடன் கேந்தியிலுள்ள நிருவண உதவீக் காரியதறிக் யாசவும் சியாமிக்ஸு பட்டி குக்கிறது. அதித்த வழமாதம் ஒரு கூட்டம்கூடி, நிறுவாக பொட்டர்கள் சேர்த்து தீர் சமிட்டியாகக்கீக் கொள்ளலாமென்றும், எல்லோரும் வகோதித் திர்மானித்தார்கள். இதற்குள் இராபு ஒரு பணியாகியும் ஜனங்கள் மனச் சேர்கின்லாபல் தங்கள் வாழ்நாள் களின் வகையாக இதுவே எனக் கருதினவர்களாய்ச் சுடையாயின் கடவுத்தலைக்கூடுதலாக பிரியத்துடன் கூவனித் திருத்தார்கள்.

இருவிட்டனர்.—பிரவீடின்னடவாகன முடிவுறையில் அருணமுனின  
பொதுப்பணங்களும் ஏராளமாக விருத்தம் மேலும் மேலும் அவை  
வகுகிள் பல வருமானங்கள் வந்து சென்றிருந்தும், அப்பதைக்கிளி விவரம் உபயோகமாக செலவாகவும், தற்காலம் நமச்சு அவதியமான  
கரியங்கள்வருக செலவாகவும் போகின்றது. அதை கமச்சீக உப-  
யோகம், கச்சுடிய வழிகளில் செலவு செய்யவேண்டும். நம் பணத்தை  
பக்காகவே என செலவு செய்யக்கூடாது?

தனிரவும் குறிக்கப்படுவதன் செற்றலைப் பூகிக்கூண்டமா வழிபடு சட்டத்தொழில் ஏதார்யாகல் விதிமுறைத்துறி சட்டத்

பத்திரிகை உருவாசனம்

ପ୍ରକାଶନ

மதியாப் பாவசிசையலுக்கும் ஆளாகவேண்ட பிரகங்கனம் நடத்தி. உண்மொன பக்தவதூக்குச் சட்டவள் நினைத்துத் தில் வந்து காலிகோடிப் பிறக்கும் வேண்டும். நம்முடைய பணத்துத் தமிழ்முறையை இன்னை சம்பாதிக்கவேண்டும். நம்முடைய பணத்துத் தமிழ்முறையை இன்னை அடிவிருத்திக்காச ஸ்ளங்கர்களைக்கு வேண்டும் என்று அனுமதி கிடைத்தாறில்களே கற்று அவே பங்களைச் செய்யலாம். இல்லம் கைத்தொழில்களைச் செய்ய வேண்டும் என்று அனுமதி கிடைத்தலாம். சிறப்பசாஸ்திர முதலியினமாகக் கூடிய மாலை மேல் கைத்தொழில்களைச் செய்யலாம். சூப்பாக்களைச் செய்யலாம். இன்றும் அனேக காரியங்கள் நாகரிக நாட்டிலே உதவியாக நாமே செய்து நம்முடைய பணங்களை நாம்கே உதவியாக செய்யலாம். இப்படிச் செய்தால் நாம் நால்திசார்களாய் விடுவோடு செய்யலாம். இப்படிச் செய்தால் பிறந்துதான் செய்யாரைக் கூறுக்கா அமாரோ? ஏற்கொம். நாம் நாம்க்குச் செய்யும் சாரியமெல்லோ நிறைக்கும் முக்கிய பல்ளைத் தாழைந்திப்பாகாது. இதற்குக் காரணம் இப்போதே டல சின்னங்கள் வெள்ளியை மலைபோல் விளங்குகின்றன. நன்றாகத்துடன் ஒருமூணிக்கேரம் பீசியமர்த்தார். கோட்டத்துடன் பிரவிடெண்டவர்களுக்கு குமாலிக்கு சமை முடிவு பெற்றது.

இப்படியே வடக்கு கிழக்குச் செற்றப் பாகன்களி லும் ஆவத் தீவிரமாக நினைவு செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்ல விரும்புகிறோம். முயற்சியால் கிராமங்களை ஒன்றுக்கூட்டி தீவிரமாக நினைவு செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்ல விரும்புகிறோம். முயற்சியால் கிராமங்களை ஒன்றுக்கூட்டி தீவிரமாக நினைவு செய்து கொண்டிருக்கிறார்கள் என்று சொல்ல விரும்புகிறோம்.

சாதாரண அறிவை மென்றுமலும் காத்து சொய்ய வில்லை என்று நினைவு செய்து கொண்டு உணர்ச்சியில் ஈடுபட்டு, அவ்வழியில் முயற்சிப்பவர்கள் தான் நிரைவரமாய் பக்தியிலையின் பெருமையை அறிவர். மேலும் பள்ளிக்கூட்டுப் படிப்போடு உலக கடையையும் நிரித்து கொள்ளகிற படம் விழா பழிவ. கல்லெலாமுக்க நாகி சுதாயையும், உலகின் போக்கையும் காட்டவல்ல சாதனங்களுள் பத்திரிகை வாசித்தவேற்றிருதம். பத்திரிகைகளின் ஏற்பிரத்தியால், அநேகமாக சுதாமுக்களும், பாலைஷுகளும், ஐஞ்சளகமும், சாலையங்களும், சீர்க்கிருத்த மலைத்து, உணவுத் திலைமைக்கு வர்த்திக்கிறதென்பது உலகப்பிரசித்தம், பண்ணடத்தாலங்களில், தூர்தேச வார்த்தமான குருநக்கிணை வும் இன்பு ஆட்கண்மூலமாயும், தபால் போக்குவரத்து ஏற்பட்ட பின்னர், விதிக் குலமாயும் பரவச் செய்திருக்கின்றனர். அப்படிச் செய்வதால் காலதாமத மேற்படுவதோடு, ஒக்காலத்தில் பலர் அறிந்துகொள்ளக் கூடாமலும், இருத்தவாந்திருக்கிறது. ஆனால், தற்காலத்திலேலா அந்நாளையின்றி, சுமாச்சாரப் பத்திரிகைக்க நேரமட்டதன் பல்குக, சுமார் 6000-ஆமலுக் கப்பா ஜின்ஸ் ஜோப்பாவில் நெட்பெற்ற புத்தக சுமாச்சாரங்களே, அன்றாடம் நாமிருக்கும் ஆர்களினிருந்து கேள்வி பார்த்தாற்போல் முழுவிப்பாத்தை மும் திட்டமாய் அறியக்கூடிய சிலங்கும் ஏற்பட்டிருக்கிறது.

பாராட்டாது முன வரைவாகசுளாலே நிறும் திரும் தில்வவலகப்பந்தய தீட்டத்தில் செஜரிக்கவேண்டுமாலே மாந்தரங்களி இன்ன சாதாரண ஜனங்களைத் தட்டியெழுப்பி ஒவ்வொரு நாம் முன்னேர முடியாது. சீர் மேற்கூமிழி திலையாற்ற வாழ்வை சப்படிமன்றை நிறி எம்முத்தேதசத்தை நினைதலே நிற எல்லோரும் திறமைப்போயாக.

குத்தாக்காக்கலார் களில், அராளமான பொடுகை விண வியாபங்கிசுப்பிற  
வாங்குவதை, பக்தியைக்கு சந்தாதாயாய்ச் சோவித்தனால் பிர  
யண—। பலவாக்கத்தினால், அவ்வாறு தாக்கண்யக்தித்தும், மற்றும்சிலர்  
கவராத்திர்க்குமாக சுந்தாதாராய் கேர்கின்றனர்.

காலத்திரிய மித்திரன்.

தாட்டார் மகாஜினங்களுக்குரிய சில தறிப்புகள்.

காலது  
மிக்கிரன்

குரிய முக்கியசாதனங்களில் ஒன்றுகூப கல்வியைப்படரவாச்சிசெய்வதுக்குத் தீவிரமான காரிய நமது குல வளர்வதை சுகாய்த் தீவிரமானதை மொன்றும் ஏறிய ஜனத்துறை முன்வேண்டுமையை தசால்லாமல் போன்று போதுமாகித்துறையார் எழுதிட்டேனா. இனி இளைச்சுட்டு பொறுத்து வேண்டியவற்றைக் குறிப்பிடுவோம்.

“தந்தை மக்ராற்ற முதலி அவையுத்தி  
முர்த விருப்பஸ் செயல் (என்பது இதுக்குறன்)  
அதாவது தந்தை மக்ராற்ற செய்யக்கூடிய உதவி எதிரென்  
இல், அதிலோ பலர் கூடுதல் சுப்பிரச்சனீலே முதலில் வைத்து மதிக்கு  
முடி செய்யவேண்டுமென்பதாம்.

(ଲକ୍ଷ୍ମୀପତ୍ର କିତ୍ତକିତ୍ତନାଳୀ)

ஆய்யடி செப்பதாவல்லது அறிவு விருத்தியாக காது. அறிவு விருத்தியில் வாயிடத்து ஒழுக்கங்குள்ளும், ஒழுக்கம் கண்மீபோது சமைக்கில் முரத்திற்குக்க வியாவாதார். இக்கேல, பேற்றேர்கள் தங்கள் குருச் சூதகளை மேன்னம்படித்த வேண்டுமென்று விரும்பினால், சிறுவர் முரக்க விகான்டே களவுடையிடுத்துக் கொண்டால்லது, எய்து வந்த பிறகு மேன்னம்படித்த முடியாதார். இதுபற்றியே, தேட்டிற்குக்குஞ்சுகளைப்படித்து எனவும், ஜித்தில் வணியாத்து பீம்பதில் வகை புரா எனவும், பழுவிமாதிரி வழங்கி வரக்கூடியது.

தாக்க அனுபவம் முன்னமையே அவர்களின் கோர்களிடம் சர்வதே  
விளையாட்டுக்கீழொடு புத்திப் பயிற்சிக்கூற்று சொற்களைப் பிசால்லி  
தெரிச்ச வேண்டியதைப் புத்திக்கூற்று சொற்களைப் பிசால்லி  
முரசுங்கச் சேர்த்துவைக்கவேண்டும். ஏனைவர்கள் இன்னைக்கூறும் தோ  
உர்க்கந்தும், தங்கள் குழந்தைகள் கல்வி இன்னைக்கூறு வேய்க்கப்பட்ட  
ஏனையான ஆசைப்பட்ட மோராய் ஆர், குமபாச செலவுக்கந்தும், மற்றும் சில்லவரத் தொல்லைக்கந்தும் இன்னைக்கூறுவிட்டுப் பிரித்துபோக கேட்க  
வே அதியல்யாதலை புத்திக் கூற்றையுள்ள இன்னைக்கூறு சிபோகமிருக்க

தூபா தலை நிருவர்க்கொரவர் ஒத்தாக்கைச்சாய் விணையாட்டு நேரங்களை  
யங்கு— நல் லினார்ஸ்சியும் ராமுச்சப்பும் வளர்க்கப்படி யானதாகச்செய்திரு  
கொண்டு தேசஸ்மலழும் மட்டுமொழும் உண்டாக்கிக்கொள்ள ஏதுவா  
பிருக்கும்.

கில குழங்கைகள் சிறைராபத்திலேயே ஒவ்வொரு போர்கள்களை  
யும் பார்த்து இதெல்லன அதென்னவன் ர கேட்டுக்கொண்டே யிருக்க-  
கிட. அவைகளுக்கு கில தாய் தந்தையார் பதில்கொல்ல சங்கடப்பட-  
த்தென்று உனக்கூலாம் இதெல்லன கவுலையின்று பயமுறுத்தி  
ஏட்க்கிணக்கப்போது பார்க்கிறோம். இதெல்லாம் பிகவும் கெட்டவுமிக்  
கங்கள். எவைளில், குழங்கைகளின் அநிவ வளர வளர நிவ்வொரு  
பொருளையாக தெரித்து செல்கொள்ள வேணுவிமந்த ஆகையானது. இப்பு  
கையிலேயே உண்டாகிறது, உடனே அதைப்பற்றி வினவிக்கிறது  
நாம் தூதர்க்குச் சரியான விளங்கும்படி சொன்னால் உடனே அவை  
நன்ற சொல்லியிருக்கான்று சந்தேகாலும் மடைகிறது. இன்பு இன்றெல்லாரு  
பொருளைப்பற்றிக் கொடுக்கிறது. நாமும் பதில் சொல்லிக்கொண்டே  
உஞ்சால், குழங்கைகளுக்கும் சந்தேகாலும். அநிவ வளர்ச்சிக்கும் அநு  
கூலம். இவைகளை நாம் அவையிமாப் தினைத்து பயமுறுக்கியும், அதி-  
த்தும், அடக்கி வைப்போமா எல், அந்தக் குழங்கைத்தலாம் பயந்து  
போய் நமத ஏமிபத்தில் வாயும் கூசுகிறத்துடன், கேள்வி கேழப்பவுத  
யும் சிறக்கிவிட்டு வேறு விஷயநகரில் மனது விசைற்று விளையாட்டு  
கையீண்டாய்த் திரித்துவிடுகிறது. இச்தூட்டன் தங்குக் குழங்கைகளின்  
கேழமும் ஏற்பட்டால் சொல்ல வேண்டியதில்லை.

சில தாடு தங்களையர், தங்கள் குழந்தைகள் சில்லரைத்து கார்த்தரவு செப்தாலும், அவ்வளவு வியாபியால் எஷ்டப்பட்டு அழிதாலும், அதின் காரணத்தை யறிந்துகொள்ளப் போயானாஸ்ட்ரால், எனி, பூனை, ராம், இனாக்ஸின் சுப்ரத்தலைத்துக் காட்டியும், உருவாக்கீத் தாடுபும், பூச்சாண்டு கள்ளன் முதலிய அனுவாதியான பொய்வார்த்தை கொள்ள சொல்லியும் பயிருற்றுத்தி வைக்கிறார்கள். அந்தோ! இவர்களின் பிரதிக்கரத் தங்க புத்திசாலித் தனதான் என்னை? தங்கள் குழந்தைகளிடம் விளையாட்டாகப் போய்போகி, குழந்தைகளும் பொய்போகம் படிப்பதை விடுவதால், பிற்காலத்தில் சத்தியவர்த்து பிரக்க வேணுமென்ற நினைப்படேயில்லாமல் போய்விடுகிற தன்றே? தவிரவும்,

ગુરુત્વારિ.

இயற்கையிலேயே பாரி எனமும் செல்வவளமும் குன்றி இன்னக் கும் காலரா அம், ஏதூக்காப்பச் சுறும் மதிந்து செல்லாந்தவர்களும், அவரவரிடறங்க எஞ்சிச்சும் திண்டாடுவார்களும் திலைநக்கமாது தீயப் பாடு மெற்சொல்லிய தொங்கள் திலைநக்க குழந்தைகளையும் வளர்த்துவிடுவதோ? அதிந் திலையைப் பாரி செல்லுவோர் விரைவாகம் வெய்க்

தது டிட்டாரேதா? இரத்தக் கண்ணீர் வழியாறாற்றி வரேதா? சந்திரனே சிர்த்தீன வெப்பத்துபாருவாகள். உங்கள் விஜ்ஞாத்தோற் முடிவிலென்றாலோ என்கும்.

ஊடார் மதுரா ஜினங்களே ! கிங்கள் உலகிலூள்ள மற்ற ஜி தியார் களோடும், தேசுத்தார்களோடும், முன்னேற்றங்கில் போட்டுப் போடுவேண்டியென்று விரும்பி இருந்திலை, வருங்காலத்தில் உங்கள் ஸ்தானத்தில் வரப்பேறாகி நிவர்க்களாகிய உங்கள் குழந்தைகளை அறிவு விருத்தியும், சனமார்க்கப்படும், பலபும் ஏற்படக்கூடிய முறையில் பயிற்சி செய்து வையுள்ளகள். அதற்கு விய சாதனங்களை களாரா அதைத்துடை வை உற்சாகத்துடை அம் வேலையெச்சப்பது ஏற்படுத்துகின்றன. சோம்பிரிராதேயும் களா. “சோமப்பறேஷ்யர் தேம்பித்திரிவர்” என்ற இளைவர்கள் வாக்கைச் சிந்தனை செய்து உங்கள் குழந்தைகளுக்கு பணம் சம்பாதித்து வைத்து விட்டால் போதுமென்று நினைத்துச் செய்கிற வேலைகளிலீடும் முக்கியமானதாக மேற்கொள்விய முன்று விழுப்பங்களையும் மதித்துப் பாடுபடுக்கலா. கீக்கிராம முன்னேற்ற மட்டுமல்லம்.

அறிவுண� போடுவனே அரசனை விரும்பும்  
இழுக்கம் விழுப்பாத்தாலான் ஒழுக்கம்  
உயிரி நும் தீட்டப்படும்.

என்னும் மூன்று நிதிவாக்கப்படுத்தலேயும்; சுவனிப்போமானால் உண்ணொடியில்லை.

卷之三

வாய்மை கிடைக்காது!

卷之三

ଶ୍ରୀମଦ୍ଭଗବତ

卷之三

இயன்றிர், அன்னவர் குறியிடத் தலைவரித்து வியாபார சுக்கம் ஏற்படுத்த இவ்வெலாருவரும் முன்வந்து உடனே ஸ்தாபிப்பிரகடலை மூட்பிக்கின்றன.

ମାତ୍ରାକୁ ଦେଖିବାରେ ପାଇଁ ଏହାରେ କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା

ବ୍ୟାକ୍ ପିତାମହ

இக்காண்பாரன் முதலாவது செய்யனை வைகளாகவேயோப் பொய்க்கெற்ற மதியோமா கங்கில் மதாலை ஜானோஸ்ட்டு வாக்டில் நீரி மாண் இலாஜுடே காபாலாக்காரி மாரவாக்கள் அப்பிரிதானைத்தின்கீழ் கட்டப்படோவதாக அறிகிடேறும்.

ଶ୍ରୀ ପାତା ମହାନ୍ତି ଶ୍ରୀ ଲକ୍ଷ୍ମୀଶ୍ଵର ମହାଦେବ ପାତା ମହାନ୍ତି ଶ୍ରୀ ଲକ୍ଷ୍ମୀଶ୍ଵର ମହାଦେବ

“இத்தனை பாத்திரம் காட்டாக்கள் மனமே பண்டுடிக் கொண்டு குச்சி மல்லவா?” இப்பண்பட்ட என விற்க போக்குச்சிராவி ஆற்ற முழுமாத் தலை வாக்கள் விளக்கவாய் தூக்கப்படுபோய் எல்லாவும் பலத்த பூதநாள் போட்டாலும் என்ன பிரேரங்கள் மாக்கிமென்பதை எம் சொல்லவும் வேண்டுமா? உள் காட்ட மல் பத்துவட்டம் அனாங்கங்கள் ஏற்பட்ட முருக்கம் பெருவிலக்கட்டுத்தை நியாத் தித்து முருக்கம் நிலாடாட்டாத் சலவைகள் அதே நிபிளாட்டில் வசிக்கும் இந்த சுகோதாராக்கள் கவுட்டுத்தை எல்லாதா நிவார்த்திப்போக்களோ அநியோமி.

ମାତ୍ରାବ୍ୟଥିପତ୍ରିଯିଲେ ମଧ୍ୟବାହକଙ୍କରୁକୁ ନାଟାଗୋଚଳ ଲକ୍ଷ୍ୟମିଳୁଥିଲୁମି ମୌଦି  
ଶରୀରରେ ଏଣ୍ଠି ଭୋଲାଲ୍ୟିଲାରେ ଥାଏ ଏହାପାଇଁ କିମ୍ବା ଉପର୍ପତ୍ରରେ ଭେପରାବାର  
ଅଣେକି କରି ରୁହନ୍ତମ୍ ଓରା କରିଯତିଲି ମଧ୍ୟବାହକଙ୍କ ଲିଲାକଣେ ଚାମତ୍ତିଲୁମାରୁ  
ରିତ୍ତମା ଯାଇଲୁକୁ କିମ୍ବା ଲାଗନ୍ତିରେ ଥିଲା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା  
କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା କିମ୍ବା

ମିମୁଳର ଦିନକାରୀ କିମ୍ବା ପାଇଁ ଏହାର ଅବଧିରେ କିମ୍ବା  
ପାଇଁ ଏହାର ଅବଧିରେ କିମ୍ବା ଏହାର ଅବଧିରେ କିମ୍ବା  
ଏହାର ଅବଧିରେ କିମ୍ବା ଏହାର ଅବଧିରେ କିମ୍ବା

ஈடு வள்ளால் இதுக்கூட சப்படிட மாளிட கோடம் அன்றை விடுவாய்விய மாண்புமானா. சுனை வர்த்தான்துரை நிர்ச்சிராத்துரைம் கூட்டுத் திலிங் பேண்டுமைக்காலைப் பார்வீயபார்வீய. எதுதானாய ஆபோரா தம் சீதாட்டம் அவனுடையோட் கிரேக்குப் பார்வை வித்தானாக்கியாறி ஜூட் காஷ்ட காப்பில் படிமுகவரை வசித்து. மாஞ் மூடா உழைக்கின்ற வகைத்தோ கில் முத்தியமான கருவியாகக் காஞ்சி அதில் பழாரீ எக்கின்றார். பார்வீயபாடு இனிமொல் இருந்து முலம் ஆளு போன்ற திருப்பாலார்க்கும் கீழொள்ள கல்வியைகிடித் தாக்குதலை ஆபீரிலே போய்பாடுதான் பொறு வெற்ற சொல்ல மாரும் இன்கிடப்பார்வான்.

நமது இந்தியர்களின் சீராந்தமங்களாகிய சுகோதூர்கள் பல மரா  
த்ரர்ம் தலைவர்களைக் கொடுத்தது. செல்வறிகர்கள் அப் பொருட்டுத்தாது பல  
வித வகைத்தொழிலிற்புமுகி பெரும்புக்கும் பொறுத்தின்றனர். நமது பாண்பு  
ய சாடார்களின் வழிக்கீல் எத்தனையில் பழுகி முன் வருக்க வந்து  
வர்களோக் காணப்படு அரிது அரிதென்னலாம். அதிலும் அந்தவேலை  
ஏதுலத்துக்காகாது. இந்தவேலை நம் ஜாதிக்காகாது. என் அழுப்பைக்

நூக்கும்வளர் ஆசாமல் தானிருக்கும் என்பதை இந்த சுல்லிங் கிடைத் தீவிரம், தெரித்து கொள்ளவிட்டால் நம்முடியும் கூறுவதைப்பட்ட கடீஸ்! பாடார்க்கு கூறுவான்கடீஸ்! நாசரிதாக்கத் தாடும் எண்ணி அவர்களே! பாமனாருளால் சிறுஷ்டத்தையெட்ட பல்லாயிரக்கோடு இவராவில் சும் தீர்மனிக்குப்பினால்லா? சுசலரும் அவரவர் அனுமதியின் உதிரத்தில் பாண்டியுண்டு முன் அவருவது நாளில் வெந்துவிடுத்து ஏற்றது வளர்த்துவதைக்கடீஸ் ஆசாயத்திற்குநடை பிரம்மாவின் வயிற்றிலிருந்தே ஜம் வெளிவர்க்கவர் மானில்லை. நியம் கடீஸ்கால கோலத் த்தேசுற்றாடி கண்கூடாக கடங்கும் பழைய நிதிரிசின் விசுப்பங்களைப்போல் நாம் செய்து கொள்ளவில்லை. நடவடிக்கை முத்திரிப்புவும் பாண்டிய நாடார்களின் ஜாகிச்சுட்டு ஜிட்டமும் காரியங்களின் ஒழுங்கும் ஏற்றுக்கூடியிடம் உண்டின்று சொல்ல சூதைக்கம். அவனிதாரிருக்க மற்றவர் கமலம் சமத்துவம் பாராட்டுவதற்குங் காரணமென்ன? இதை நன்கு போடுவதன்

பாந்திக்குமுங்கு பணம் கூடுபார்வது என்ன ஆம் பழிமொழியோ. ஈமர்க்கிணைன், ஈாக்கன் முந்கிடே கூடி, என்ற பஞ்சமூர்மிட்டுவோடுமிக் கூடும்.

செய்து, பலபேர்களும் பழகி பல தொழில்களை அமைத்து, ஜாரிக்கூடின் அரசன், என்ற போர்ட்டியூர் மூற்றினை நாட்டார்கள். வி.

பாரதத்தில் போட்டு, போலிவைத்துப்போல் வைக்கவுடன் வடிவில் ரூபம் இல்லையாக சுண்டு அடைக்கிறது. பெரிய வெரிய தொழிலிலைக்காற்று பூ

பருத்திகளை ஸ்ரூப்பித்து நடத்தும், பலவித மேச்சுமிற் சாக்கி ஆம், நடவில் பல இன்னையோடு வைப்பி வாலன்ட்டார்சாக்ட் பழக்கம்

வித்து... வீண் சமீப ஜாம்பிரபர்வதி ஆக்ஷய மார்த்தாந்திரதேச காட்டி வித்து  
கள். இதன்மேலோச்ச வாசத்தீர்க்கிற சங்கம ஒன்றே நூற்கு கந்தி  
போன்ற வீணைகளை வழி வைத்து வாச வீணங்கள்.

ପର୍ବତୀରେ କାହିଁ କାହିଁ ଦେଖିଲୁ ନାହିଁ । କାହିଁ କାହିଁ ଦେଖିଲୁ ନାହିଁ ।

శ్రీయత్నకీర్తిలెలడై ప్రాతావచిసరగ్ర లంకసితాప్రాయిలేసంకర్తు విషిక్తప్రమాణి  
క్షేత్రమితిలు. పలవిస లేవిసిది లుమప్పటికి పలవెప్రాట లుమి అమితాలవం  
కాట్టు లీర్పాతామాయాలు ప్రజ్ఞతిలు కథక్తాట్ట పంపాగాను లవిషయస్కంధీ  
మంటినెఱ్మాగాను కశసతితాప్రాయిలు చెప్పతు నాక్కిసాగాను ప్రాంక్యప  
వోట్టాత్తిల నామం కుట్టవోరుమోగానులు నవీనమాను పలసి  
కింటక్కబిమస్టప తి తింసునాగి. భియాతవిట్టి. నానెను నానుపణ్టతను,  
నానెను పాయిప్పాగి, నానెనుప్పాగాన్ని, నింకదిలాసుసంపాణి కంటి, అవార్  
శరినాను లాకుమాణి కంటి, ఎనురూపాను కిర్మావు...ఎండ డూర్గాలి కృతపాణి  
వ్యాపార్పుణి ఒకొత్తంతే లీల మెలు ప్రమంకించిప్పిమ ఆకిత్తువెలుండు  
వెలుండుకారిసంపిలు మోసవాగార్తంతుకి కృప్రాట్తి అంక లోలై కుట్టాత్తు,  
కృష్ణాలై కుట్టాత్తు, ఎనురూ కుర్తసుమ పోసాగ్గికంగానులు, ఎన్కు లోలై

ස්‍යු. ඩී. සේනෙයිල මෙල්ටරි.

○五二

வள்ளுவாத்தோடு மற்றபகு வில்லை வள்ளுவான் மன்ற வாதன வாமபந்தி சில்லை விமயம் கிணறு வாதரூ வில்லை கிழிரப்பாம் ஒன்ற வாதில் வலசுமு பில்லையால்

இல்லாகம் சரவழும் ஒர் கடவுளால் உண்டாக்கப் பட்டவை யென்றும், அக்கட விளை சுகவத்துக்குப் பூதி காத்தாலென்றும், ஒப்புக்காள்ளப்பட்ட ஆஸ்திகமத்தலைதுப் பெரும்பாலும் தழுவியவை மாகும். எதிரெட்டான நாள்திசமுகந் தேவங்கள் நினைம் சரியான பதில்லாமல் கொஞ்சதுபோகும் நிலையாய்விட்டது. ஆகியில்லை நாங்கள் தொய்வ வளை கூற்றி செய்யவேண்டுமென்று உணர்ச்சி ஏதித்தாலே, தேவா ஏதேனுமிருப்புப் பட்ட நாச்சால், தோச்சிரபாக்கு விரைவிலிய கலோ கங்களை பூர்வீச இந்து வேதங்களிற் பொலிச்சிருக்கின்றன. கடவுள் ருள் பெற்றவர்களே வேதப்படிமானனான்களை புதிட்டாக்கின வென்று,

இந்தியாக கேள்வார் தொழில்பாடிய முறைகளின் பலவரன் அதோடு ஒன்று செய்து வருகிறார்கள் எனக்கூர்க்கிடம் போல், “கடமைக்கும் என்னி டைம் அணுப்பப்படுற்று. என்னக்குவார் நோசுக்குக் கேற்றபடி, டைமிங்காகத் தேவந்திரப்பிள்ளை” என்ற கிழக்காழி வும், தாழுமானார் “ஆற்றுசும் யங்கள்தொறும் வெறுவே ஏதிலீ யாடுமுணை யாற்றுவார்” என்று தனது தோத்திருத்தியிலுள்ள நிரிசுக்கிண்஠னார்.

ଶେଷ ଲାଗଣ ଦେଇଗଲିମିନ୍ ନିରମ୍ଭଶା  
ଆଯ ପୋକଳ କରିବ ଲାଗମିତିତରଙ୍ଗ  
କେବୁ ମୁଖରାଗର ଦେବନୀପି ଥାକ୍ କେନ୍ଦ୍ରପଳ  
ତ୍ରୀପ ଦେବନାମାପ୍ତ ଦେବାନ୍ଧମ ଦ୍ରିଗମେ.

என்ற கித்துக்கண்டத்தை செய்யுள் சாக்கின்படி இமித்தாங்க ரஹதீ  
மான பாம்பிரம்மம் அக்கண்ட உலச்கோடிலை வளங்கிதும் உபிரக்குவி  
ராப் உணவுக் குணவாய் மானிட கோடி கள்ளடையும் வரணச்தியாய்  
விளங்கிக் கொண்டுக்கூறுத் தீட்டுத்து சாதாவாய் உணவு தேடுக்  
கொள்வதுபோல் அக்கமீடைத்திற்கு ஆதாரமான தெப்பு வனத்  
கீச்சை காங்கே வைக்கும் வைக்கும் வைக்கும்

என்று தொய்யூப் புலையூமார் செய்யியபடி தோலு வளைக்கத்தனது  
தீவர மனக்கல்லையத் தீர்த்தத்திலிருங்கால்ல முடியாது. வேறாக்குவதேயு  
மில்லை. சுதா தெய்வத் தீயான முள்ளவர்கள் தித்திய வர்மூலைப் பொறு  
வார், “மாணிக்கவாசகர், திருநூண சம்பந்தர், திருநூன்கரசர், தாயு  
மானார், ராமலிங்க சவாஸி” முதலிடப்பில பக்தர்களும், “சட்கோபாம்  
வார், பெரிய முவார், திருமத்தியார்வாரா” முதலிடப்பில் ஒன்று பந்தர  
வரும், தாம்காம் பாடிய பாடல்களில் பகவானை இரும் சன்ன—து  
போலவும், போலவும், இவ்வித போலவும், அந்த ஏத நாடு  
வனே நாயக்கரையும், தாம் அந்நாயக இதைக்கேற்ற கன்னியாவும்,  
பாவித்துப் பாடுத துதி திருக்கிண்ணவர். அவைக்கும் தன்குருந்து  
பாப்பலருக்குப் பத்திரிகைளங்கும் போக்குவின்றன. இப்படியே என்  
வனிறந்த அண்டாக்கள் தெய்வ வைக்கியிடத்தாலும் யோகசாக்கிண்ணயாலும்,  
பிமானமாயிருந்த பகவானைத் தாப். தங்கத், திமையன், ஆசிய இவை  
கணைப்போல், சொந்தமாகப் பாவித்து அக்கடையுனே தோற்றுமாயும்  
சாவைப்பட்டும் நந்தியிலைடாத திருக்கிண்ணராகன். ஆதனின் நாமோவு  
வொருவரும் பாப்பிரம்ம சொந்தப்பார்வை பகவானை பக்கிடு—அன்பனி  
த்து முக்கிய பொறுமோது, சடம்!

୧୫୪

திரு-பாங்குல மித்திரை புத்தகாகாரிப் பத்திரிகை.

இந் தட்டாப்பு மித்திரவில் வெவியாகும் விழயங்கள் மாண  
வர்க்கும், மற்றொங்கும் இவீரி ம விளங்குமாறு எனிய கண்டில் ஏழு  
சுப்பட்டுள்ளது. இதில் ஏர் எட்டாலேவாய்ய வழக்க நியக்கங்களைப்  
பற்றியும், வேதாந்த கட்டுத்தங்களையும் தன்ன சுக்லேத அடக்கியுள்ளது.  
போர்க்கு “நட்டார்க்கு மித்திரவின்” என்றிருந்தாலும், இதனை எக்  
வுலத்தினரும் எடுமதன்தினைபும் வித்தியாசம் பராத ஆதரிக்கக்கூடிய  
மாத சுஞ்சிவையாகும். இத்தகுங்கள் நின்டாய்களே அளிக்க இல்லஞ்ச  
கிள்ளனன.

“தன : குவாமம் பில்லாதான் தாள்சோந்தாக் கல்லால்  
மனக்குவாயீ டாக்டர் வீசு ”

சிதம்பர மகனையும் அதின் தற்கால நிலைமைமிம.

நாட்டர் ரூலாபிரமா ஈசு செல்வாகாள் ! மதுணராயில் முடிதேக வரு  
டவுக்குத்து முன் சும்மவர்களால் நம் நாடாராஜன் சமுகத்தின் கல்வி  
வியாபாரம், கைத்தொழில் முதலிய நன்மைகளைச்சுருதி “சிதம்பா  
மக்களை” என்றே பண்டு ஏற்பட்டு அதற்காக சும்மவர்களிடமிருந்து  
மக்களைப் பண்டு வருவதை செய்யப்பட்டு வர்த்து. அதேக்குத்துறையில்  
திருக்கலாம். சிலர் தற்காலம் மறந்திருக்கலாம் இச் சிதம்பா மக்களை  
யும் ஆரம்பமானது முதல் நால்ஞகுங்கள் விர்த்தியாகி சுகலாஜனங்களை  
அம் திதிக்கப்பிபற்ற விசேஷம் சிறப்புடன் நடந்துவருங் காலத்தில்  
தடோ தெய்வ வசத்தினால் நூற்றுமக்குறைவு ஏற்பட்டு மக்களை  
நூற்காச வருவதை செய்ய மார்க்கிள்லாடல் தடைப்பட்டது. இதுவும்  
சுமார் ஈட்டுவருஷ காலமிருக்கலாம் திதம்பரமக்களைப் பண்டுல் இரு  
ப்பு எவ்வளவு பணம் இருக்குவென்று திட்டம் பச் சொல்ல முடிய  
வில்லை. ஆனால் விசாரித்த வகையில் சுமார் ( 1000 ) நாற்பட்டு  
யிரம் ரூபாய்க்கு மூலம் இருப்பு இருப்பதாக சிதம்பா மக்களையில் அது  
போகப் பட்டவர்கள் கொல்கிறார்கள். ஒது பூறு பணமும் மொத்த  
மாச ஒரே புள்ளிடிடம் இல்லாமல் பண்டு நிர்வாகத்தும் முலைநாரா  
என்ற ஜில் மெம்பர்களிடம் ரூபா 8000, 40000, 5000, என்ற இரு

இருப்பது பிரத்தியூகமாகத் தெரிந்த எனக்கும் இலவசனை வியல்லாம் சியா காட்டி எக்காலம் முன் அங்குக் கொண்டுவர விரைவாகது? போது மன பண்கள் இல்லாமல் நம முன்னேற்றம் அரேங் வழித்தில் தண்டப்பட்டி நக்கிறதென்றால், கல்வியில் விரத்தி படிடுவதன்மீது, நம் கைத்தொழிலிலும் வியாபாரத்தைதுயம் முன் அங்குக் கொண்டுவர வேண்டுமென்றும் நமது மகாஜனசங்க கால்பாரன்களில் எத்தனை மோம்தாவிகள் வற்றிறக்கிடப் பேசிவிருப்பது நம் எல்லோருக்கும் நன்கு தெரிந்த விஷயம் தானே!

தித்தப்பர மகவையெப் பணத்தைத் தவந்துக்கூடியும் வெட்டு  
பர்கள் தங்களிடமிருக்கும் பணத்தைத் தந்த விதத்தில் பல ஜனசமூகத்  
னின் முன்னேற்ற விஷயம் சிலவிட வாய்மை அதிகமானால் என்ன  
தப்பொது பீடி ஒங்குளிலே இரும், மகாஜனங்களைக் காணப்படவில்லை  
ஆம் பழவிளங்களைக் கெளியிட ஒரும் கூலாமன்கே? அவர்கள் தங்கள்  
வங்களிடமிருக்கப்பட்ட பணத்தைத் தந்த வட்டு கூராவும் வெர்க்க  
யாக இன்று சேர்த்து எவ்வளர மேம்பார்த்தும் பீடிடுக்கிடைய இருப்பதே  
வீருக்கும் மீதுப்பணத்தைத் தந்த வழியில் நம் பொது இனங்களின்  
கூம்பத்தைத் தகருதிச் செலவு செப்பதிடித்தன அதோசினைசெய்து செல  
வழிக்க முன்வாரமல் சுமார் ஏழெழட்டு வருஷங்களாக சிதியீர முக  
வைப் பண விஷயமாய் இன்றும் போசாது, மொனாம் ஓர்க்கியோது யாது  
நாராணயோ? இவைகளைக் கவனித்துள்ளால் அவர்கள் ஏது விதமாக  
ஏருதான் கம் பொதுங்கள் ரங்கமைப்பதைக்குறித் தொடர்பு பாரிடும் வர்களையும்  
அவது, பொடுப்பிடிமார்களைப்பற்றுவது எவ்விதம் சொல்ல முடியும்?  
ஏதுமியதுல உத்தமங்களே! பொதுங்கள் புரியும் பொயோரங்களே!!  
வைவியுங்கள். மதுவார தித்தப்பர் மாசுபைப் பணது விதமாக்கில் இப்

திதம்பர மக்களுமின் கோரிக்கையென் இரகாரம் பிதப்பட்டி ரு  
திர பண்ணிலைத் தம் சாட்டாஸ்ஸ சமூகத் தன் பொது நன்மைவையை  
கருகி வெல்லுமிக்கப் படாமல் சிலர்களின் கயல்த்தினுமிது. உபயோ  
கப்படுத்தப்பட்டு வருவதைத் தோக்கின் யாத்ராவும் விசனப்படாமலிரு  
பா? தூ! இதற்காசத்தாலும் கணக்கங்கள், உத்தியோகத்தார், அங்கத்  
விளைகள் என்ற ஏற்படுத்தி அல்லும் பகலுமாகக் கண்டப்பட்டு  
அனரப்புத்தா முதற்கொண்டு சப் பகல் ஜனசர்வத்திரங்கு - வகுக்க  
செய்தது? இப்புணர்த்துத் தொன்று முன்னமே மதுரையில் நிரு  
வாழுவதால் ஏற்படுத்தி வடத்துப் பெற்றிருந்தால் நமது ஜனசமூகம்  
இப்போதிக்குப்படித்து எவ்வளவேலா மேலான நிலைமைக்கு வந்திரு  
கும். கமக்குப் பள்ளிக்கும், கைத்தொழிற்சாலை, வியாபாரம் முத  
கியிலைகளை விரத்தி செய்வதில் இன்னும் வெவ்வளவேரா பல்கூடும் உகள்

நீ;—பாசுல கித்தியன்.

ପାଦମୁଖ କରିବାକୁ ପାଇଁ ଏହାକିମ୍ବା କାହାର କାହାର କାହାର କାହାର

என்ற படிமொழிக்கு தீட்டாக கேள்வும், 3000, 4000 என்ற மொத்த வைத்து வேண்டும் என்று சொல்லுதல்

விலாசம் என் ஆம் வெளியீர் மோசி.  
(புதலாவதி அத்தியாய்.)

யான வழிகளில் செல்வ செப்பது முன் இருக்கு வருவதைக் கிரமமாகச் சுருத்தவாராலும் நமது நாட்டார் மகாஜன சவசத்தில் வருகூட ஒன்றியச் சுருத்த என்று போன 6, 12, 24-எண் ஏற் கீத்தப்பட்டுக்கிற சுரதா எத்தனை வருஷ காலத்தில் வசூலிசெய்து மொத்தமாக 50000 600 என்ற சௌக்கது நமதன்மையைக் கருதிச் சொல்லிசெய்து முன் இருக்குவாய்ப்பிடது? தீவித்துக்கோர்விதம் நூதன வளைகில் வந்து நான் முன் என்றன நூல்வெளியில் வருப்பின கூம் “நான் முன், நான் முன்” என்ற பந்தயம் போட்டு முன்னேற்றப்படும் ஆர்ப்பிக்கு மிக்காலத்தில் நாம் அவர்களுக்கு முன் செல்ல எத்தனைக்கவேண்டிய தலையியால் விவா?

உமா ! காட்டார் பதூஷா இனங்களே ! ! நமக்குப் பொறுவான இச் சிதம்பர மக்கவைப்பெண்டு விஷயாய் இனிமேலூப் புதிய நிலை என்ற சேர்வுப்போடு கூட இனால் காட்டார் மகாஜன சுகங்கத்தின் மூலமாய் கூட இனசமீத்தின் சுல்லி வியாபாரம் கொத்தத்தாலில் முதலீய சங்க விஷயாங்களிலும் இருக்கக் கூடிய குறைநிலை விவரத்தைச் சொல்லுகின்றபோது செலவிழிக்கப் படும்வரை நிலை வார்த்துக்கு துரபசே மூடியுக்கிக்காண்டும் அடிக்கடி நூண்டுதல் செய்த கொண்டு மிகுங்கேவண்டும். இவ்வகுறுப்பையான காபியத்தில் ஒன்றியாக வரும் வெடு திறங்கும்பொரு கீவலைச் சொல்லுகின்றும். எடுத்த காபியத்தை விடாது முடிப்பட்டது ஆகத்திரியர்களின் உத்தமசுனம் என்பதை உள்ளக்கிள் கொள்ளங்கள். “முபர்த்தியின்போது சிதம்சுப்பிடம்பாரா என்றால் நாமட்டும் முயற்சி செய்தால் தப்பால் ஆசாத் சாரியம் இன்றை இல்லை நமது கோக்கம் பரிசூரணமாக விடுவேவறும்படி கட்டால் கிருபை செய்வறாரா.

“ପରିବାର”

தினமலை | சுதாவை | தி வாவாருவரும் கவனித்து கேடு  
பண்ணக்கூன் நூன் வசோத்து வரித்தியாசம் பாராமல் மதுரையில் “ஏம் பொது  
ஜன கனமைக்காக நீடு அா ஸ்டால்” கட்டி வைக்க முயற்சி செய்தால்  
உத்தமமாகவிருக்கும். ஆஸ்டல் கட்டுவதற்காக இடம்பெற்று வேண்டிய  
தில்லை. மதுரை வெளிப்பேட்டுத்தீழும், சிழுப்பேட்டுத்தீழும், மேல்  
மாடு கடமென்றிரும் சுனாவான்கள் கவனிப்பாரா

卷之三

କୋଡ଼ାର ତୁଳ ଶ୍ରୀତ୍ରିଲଙ୍କ.

பரிசோதனையிலே சுப்தி, தன் ஹட்டன் வாவுடேதனி செப்திவந்த இசூடு  
கள் ஒருவருக்காவது, தான் ஒரு வைப்பாவாகி இங் வகூடிக்கு தீ-  
னில்லாமலும், தனக்குவர்கள் கொடுக்கவேண்டிய வரவில்லாமலும்,  
காடுக்கல் வாங்கல் இதிலிய பாகவயும் நிறுத்திக் கடையைக் காங்-  
செய்த வியாபாரத்தை விலக்கி விட்டார். இத்தனதன் என் பிரதவ-  
வேசி தேசத்தினின்றும் விலக்கி விட்டார். பட்டால் தேயிர் பல  
யனுக்குச் சுட்டால் தேயிம் நன்கேக்கு என்பது பருதிமூழி யா-  
வா?

ஸ்ரீ ! இந்த விபத்தைப் பார்த்தீரா ! தரமிரண்டாலும் தைப்பன் ஒருவளைக்குப் பிறக்க கோதருத்துள் தோற்ற ஏதுசலத் தொத்துக் கவனிக்கீரா ! ஆ ! பணமோ ! சினமகிளமயே மகிளம அடை ! இப்பொழுது என்னைப் போல் ஏல் பெற்ற மற்ற வன்றி மாணப் பார்ப்பதறி தா . என்றோ ! சீ என்ன தீர்த்தமான மாதிரிசுக்கிணமைக் கொண்டு நாசன்தின்தீர்ப்பு என்று நாசன்தீர்யா ! பார்த்து வானக்கு இவ்விதங் வாப்பிரசாக்கு சொல்லத்தா ரோ ? எவ்விதத்தில் உள்ள விடங்களையும் நான் எடுத்துச் சொல்லுவேன்,

卷之三

இதே சம்பந்தமான் என்னும் என்று பாட்டுவது, வியாபாரத்தை  
நிறைவே விட்டு, வர்மர்த்தம் பல விதங்களில் இருக்கிறப்பிரதி  
அடைக அவற்றை முறைத்திடுவது குணப்பிள்ளாமல் இருக்க உலகங்களிலை  
மறந்து, அந்தரோவாகமாகிய சொராத அலத்தீக்கிற ரேகங்கிட்டிருப் பாதை  
ஐனங்கள்கூடி செய்யவேண்டிய சட்டங்குத்தாங்கிச் செய்து ஆத்தாத  
தசனம் செய்வித்தனார். இன் மறு நினம் சுத்தஸ்ஸமுப் பதினெட்டு விதங்களில் உத்தரவிடுவையும் நடந்தே நிற்றி, ஜூரு மாதம் இரண்டு முதல்  
முன்றாமதமுன்ற சென்றது. இன்னைச் சூரியன்கும் மனச்சுழும்  
மதிகரித்தது. பஞ்சாபத்தை விவகாரங்கள் நடந்து தயாரித்து  
பிரிக்க மேற்பாட்டு ஆறு இருங்கும் நிலம் புவனீர்ணாயும் முதலிடும்  
நூக் கட்டுக்களையும் மொத்தமாக்கிப் பார்ச்ச, பீடிப்புக்குமிழிம் பூபாம்  
தேரினது. இதில் பிள்ளைகள் ஆவாருக்கும் கட்டிராண்தங்குப் பறிவு  
யாயிறும், குபாம் எடுத்துக் கொள்வதாயும், என் பாட்டு அநீல விளை  
நாரமான சம்பந்தமாய்வு பம்பானேச்சு, முவாகாரம் குபாம் குபாம்

பிரப்ரதாயம், சீன் ஜோகன் முன் றபோர்ட்ஸ்கும் இளையவளர்கள் என்றும் கொலும்பிக்கக்கூடுதல், இரண்டாயிரம் ரூபாய் சொந்தது விரிவுவித்தின் பெற்றாய்த்தார் தீர்ப்பு செய்தனர்.

இதைக்கீட்டு எனது பெரியப்பனமா நிறுவரும் மது கேள்வி  
வொன்று, என இங்காக்குப் “பதினையாறிம்” கும் சொடிக்க  
கூடாது: அவன் வேசினேசுக்கில் வீணாத அநேக விராந்திக் கெலவை  
செப்புவிட்டான். நான்ஸன் காலமுழுதும் சமூகினிட் காடுவனில் தீர்க்க  
கண் பூட்டி சம்பாதிக்கிறதாம். ஆகவே அவனுக்கு ஆயிரம் இரண்டு  
யிரத்திற்குமேல் கொடுக்க முடியாததன்ற பலவிதம் பேச வாரம் பிழையார். இதற்குள் என இதாவச்சுக் கோபாட்வங்கு இவ்விராகுவித்  
பேசினார். சூச விருவருக்கும் வாய்ப் பேச்சுகள்மீது வைக்கிஞ்சி அவ

நாடார்தல தித்திரண்

பதிக்தான் தொழிலினான பலகார் டாடுத்து கண்ணார். மத்தியில் காவு  
மொத்தம் பிரதிவேண வீட்டு பேரினையை ஒன்றியத்து வருகை  
பெற்றான். இத்தனை டாட்டு நிலத்திற்கு வரவேற்ற வாய்ப்பு தரிது. சிங்  
கிராச் என்ற செய்வோலைநிலமைத் தீவிரானாகச் செய்வது எனவே

ପାତ୍ରଙ୍କର ମଧ୍ୟ ଦେଖିଲୁ ଏହାର ପାତ୍ରଙ୍କର ମଧ୍ୟ ଦେଖିଲୁ

தாண்டு பெயருத்தித் தலையின்மே வெற்றனோ  
பூண்டு—கிச்குப் பாலொருவன் போட்டுக் கொடும்—பூண்டு—காலை  
கேட்டு விஸ்மூற்றிய மாட்டுக்கேட்டு கித்துப்புறீர்

நல்ல தொருட்டுத்தமை சுக்கடி ந்தகண் கேட்டன் தீவிரம்  
சொல்லவா சொல்லவா சொல்லவா — தொல்லை  
மதுரையில் வேண்டுக்காலை மாதுக்காலையாற்றுப் பெழுது  
குதிரையிழக் வந்தவளைக் கூடு.

என்றேர் புலவர் பாடியிருக்கின்றோ, இவ்வாய்க்கு சேர்த்து இருவர்மீதும் மானங்களுக்கேள்வதில்லை என்று மாணம் பேராகக் கூடு வெள்ளியம்படிய இதையிடுவே வார்த்தையைக்கூடிய பொரிய கீழே, அப்பா முருகா! அந்தாட்டும் போதுமட்டாக நாய்தங்கை பிழைப்பிடுவதற்கு பெருமுச்சவிட்டு சந்து முக்கியில் குந்திவிட்டார். இப்பின்னைகள் கருகின் எட்டோதும் எவ்வளமென்று உம்.

வாய்மை வினாக்கள் பட்டம்.

த. ச. ச. வினாக்கள்.

நமது பித்திரன் இவது சர்வீஸ்மீல் நீர்மான பாண்டிய நாட்டு வர்களால் பிரசரிக்கப் பட்டது நாட்டு விடுதலைச் சூழ்நிலை விடுதலை.

**சீற எழுத்துக்கிள்ளைட் ஆர் விருதுப்பட்டி.**

1 6

எழுத்து

(விடுது)

(தூட்டு)

(விருது)

(நாது)

(படு)

போன்ற மொன்றை விடுதலை.

1-5-6

,,

(விடுது)

(தூட்டு)

(விருது)

(நாது)

(படு)

போன்ற மொன்றை விடுதலை.

1-2-3

,,

(விடுது)

(தூட்டு)

(விருது)

(நாது)

(படு)

போன்ற மொன்றை விடுதலை.

2-3

,,

(விடுது)

(தூட்டு)

(விருது)

(நாது)

(படு)

போன்ற மொன்றை விடுதலை.

முன் மூம் இரண்டாவது எழுத்துக்கப் பட்டம் விடுதலை விடுதலை.

,,

(தூட்டு)

(விருது)

(நாது)

(படு)

போன்ற மொன்றை விடுதலை.

ப. மு. அ. ச. கடேச நாடார்.

വിചുക്തത വിശ്വാസം.

க. சு. சு. வெந்தால்.

மாண்பாண்டிய காட்டு  
கி விளைடு,  
ருதுபட்டு.  
வைக்கத் தொலை  
விளை  
நாவம்  
(குறிப்பு)

ପାତ୍ରମାର୍ଗ, ମନ୍ତ୍ରମାଲା

சில்லரக்கு தொத்து.

**தேசப்பிராஷ்ட்ரம்:**— ஆஸ்தி டேறுவியர வடக்குப் பிரதேசத்திலே ரீ-5.  
ஆயிரம் ஜனங்கள் வசிச்சின்றூர் கலாம். அவர்கள் தங்கள் அதிகாரிகள் அப் பிரதேச வரசிகளின் முதலாளிகளைக் கவனி பாத தாலை மப்பற்ற அவர்களை தேசப் பிராஷ்ட்ரபிரசமய அம்பிரா தேச வரசிகள் தீவ்யாயித்து விட்டனராம். வாயு ஗ள பிள்ளை வழக்குக் கிழுக்குண்டா?

ନଳିଙ୍କେଣେ :— ଅବିପରିକଷକା ଲୁକକ୍‌ଯାମ ତଥା ଏହି ପକ୍ଷକାଳିଯିବେ ଅବିପରିକଷକାକ ମିଳିଟାର୍ ଜୀବନ, ଗାସବି, ଲାଲାର୍ ଏବଂ ପାନାର୍ ୬୦୦-ଲାଭାର୍-ଗମ କଣାବେରାଟେମ୍‌ପାର୍ ଲିମିଟେଡ଼ ଏବଂ ତଥା କ୍ରକ୍‌ଟ୍ରୋଫାର୍ ଲିମିଟେଡ଼ ଏବଂ ତଥା ଅବିପରିକଷକା ମୁଦ୍ରାମଧ୍ୟ କାହାକୁ ବ୍ୟାପ କରିବାକୁ ପାଇଲା କଟଟାମ୍‌ପାର୍ମାର୍

தேவையான பீ—இங்களாக்கில் ஆவது பி என்ற நமரி அல்ல தேவையாக்கில் சென்று 18-வருட வய காலமாய் அந்தாதத்திரிசில் ஆகிய கண் என்ற பெரிய வாத்திடபக் கருவியிலிருந்து சுப்பு வைவரங்களுடைய மிக்க இன்பான காளக்கோவிக்கூட்டுடைய குசிஹா. கோவிலின் கதவுகள் நன்றாய் கூட்டுப்பட்டு குக்க பிரபலம் கூடுதல் கால்க்களாகியான மியந்தம்பட்ட இனிய ராக்கிமெட்டு கள், அந்த மாண்பாறி அல்லை அல்லது இவ்வளவுக்கூட்டுப்படிரிச்த மாறுவது— ஓத்தம் விடுவேல் கூத்தில் வாத்தியப் பொட்டுப்பிளின்ற சீகார்தங்கள் சுப்பிக்கூட்டுடைய கிணறன. அடைகர இதன் காரணத்தை பறியழுயன்றும் பலிதமாக வில்லை.

மாண்டவன் மீண்டான்:— இந்தியாவில் சீரப்பூர் என்னும் கிராமத்தில் செய்தப்பட்ட மூர்ப்பி 20 ஒரு கனவரை டாப்பு கழுத்துவிட்டது. அத்தனைத்தக் கணவர் என்று 40 மாண்மையுடைத்தனார். தங்களுக்கு செய்யப்பட்டிருப்பதும் மாறவத்திற்குத் தொன்று போகப்பட்டது. அப்போது அங்கு ஒரு ஸ்திரீ ஒரு சுநியாசியுடன் வந்தால், அந்த ஸ்திரீ பிரேதத்தின் கால்களே பிளைத்திருக்க விரும்பினார்கள். அத்தனைத்தினுடைய முறை மாந்திரத்தினை எழுதி பிரேதத்தின் சிறிது கேரம் உற்றப்பார்த்திருந்தார்கள். மாண்மையுடங்கத்தினைச் சிறிது உயிர்பெற்ற கூழுந்தான். இவ்வாற்படிச் செய்யகளைய அங்கு குருத்தோர் யாவுரும் கண்டதிசெய்ததனார். இவ் வடமணமயார் ஆசார அநுமதியான குணமுணையை வொன்றும் தனவந்த வொற்றும், ஏராப்பாரி என்றார், ஜில்லாந்தான் கூறுகின்றார்கள். சென்ற பஞ்சத்தில் இவ

வம்மையார் பக்கக்களின் கஷ்டத்தை விவரத்தில் பெற்றும்பொருள் செலவெசப் திருக்கின்றாராம். இவ்வற்புத் திவையை யொடு நிரப்பி அதிர்த்தி எத்தான் பத்திரிகைக்கு எழுதி ஏரூக்கின்றார்.

ஏதோ நமதிரிக்கியபோதானீசன் (சம்பார் திருநாவுக்கரசர் ஞானசம்பாதநார்) பிரத்தீஸ்வர் பிரத்தீஸ்வர் அனை மீட்டிட்டும் கல்லூரியிலே விழும் மன்னைப் பொன்னுடைய மக்களுக்காக அமை வாசகா இரும் செய்து வைத்தார்களைனவுடன் சமது சாலை ரோந்துகளைப் பொய்யியெனப் புகண்ண மேஜங்களிடிருப்பும் ரண்டாக்கள் இவைத் தன்கு மேஜங்களிட்டும் நாசரிசமே பத்திரிகையில்.

தீர் விவாகம்.	
காத காடா ருக்தும் ரெடி சூர்.ப. பழனியப்ப நாடா ரவர்கள் குமாரத்தி ராம அமா ஞாக்தி. அற்றிடிலே 22 மில் விவா ஹர்வெ கிரப் பாய் நடந்ததுக் கடல்லா அறிக்கேற்றும் துமபதிகளை கடல்லா ஸ்ரீசீர்வ அப்பாராக.	
வினைக்கணத வினா.	
எட்டிடேழிக்குக் கொண்ட பெயரிராண்டு.	
1-2-3-8 எழுத்துகள் சேர்க்கல்	சுடைப்
3-4-8 .....	டேக் உத்தப்
1-3-8 .....	கெம்
4-7-8 .....	கிறம்
3-5-6-7-8 .....	இருக்
7-8 .....	டேக் உத்தப்
5-6-7-8 .....	முசமுரத்திலிலை
1-4-8 .....	மாலை [குவார்]
3-4-7-8 .....	கோவில் உடு
4-8 .....	மதுபாலம்
5-5 .....	திங்பா
4-6-7-8 .....	தீர்
ஆகிய இப்பொருள்தாம். இப்பொய்களாயும், அதனாலே அர்க்க தலைவரும் மித்திரன் மூலமாய்த் தெரிவிப்போருக்கு ஒழுவெள்ளர் சந்தம் தீரு புல்கூம் இதைத் தருகின்றோம். விடுவிப்போர் மித்திரன் சந்தாதாரரா பிரத்திதல் வெண்டும்.	

கே. எஸ். வினாயகமுர்த்தி செட்டியங்கர்.  
பிளைமுதி ருத்தரம்.

ପ୍ରକାଶକ ପତ୍ର

கேட்டுக்கான வேலை எட்டுக்கொண்டிருப்பதே இது ஒரு பல மொழி. இதன்கருத்து சகலர் கூடுதல் தெரியும். தற்காலியம் தெள்ளிக்கியாவில் “ஒற்றுமை” இல்லை. “ஒற்றுமை” இல்லை. என்ற பலர் தீவிரமாகின்றனர். ஒற்றுமை என்பது சர்வமதத்தினருப் பூர்மனப்பட்ட ஜாகிமத பேதமின்றி சமந்தஷ்வம் பாராட்டு நடப்பதாகும். இத்து ஒற்றுமையை நிலைநிறுத்தி வேற்றுமையை விடுப்பு யாத்து, தமிழ்மாதின் சகோதரர் பலரும் அப்பிருத்தி பாரும் அதோமாகக்கூறியான, மதுரை, ராமாநாதபுரம் ஜில்லா “காங்கிரஸ்” அப்பத்தில் கூடுதற்காகக் கொடிகின்றது. இதன் மூலமாவது, கூடுதல்லாவில், மற்றவருக்கும் காடாரச்சுக்கும் யேற்றுப்படுவன் வேற்றுமையிலை ஒற்றுமை கிடைக்குமா?

தான்தோத் போன்னுக்கு மாற்றமில்லை உரையுள்ளே:—என் பதுபோல, வெள்ளிப் பணமென்ற சுரூபாதி, கொல்லீவக்காட்டு வெள்ளரிக்கா பக்கதெயியன்ற நினைத்து, பாலையம்பட்டு நடைஏர்கள், கூரார் 13000 ரூபாய்வரை கோர்ட்டுச் செலவுவிசைப் பிரக்கிண்டுரைகளாம். இத்துடைன் நில்லரமல் இம்மாதம் நடக்கவேண்டப் பல அடிக்கால சுலத்தையும் நிருத்திவிட்டார்களாம். கோலைகள் குழந்தை சாலைகள் எடர்ந்த பாலையம்பட்டு கூரிஸ்வாழும் ஒன்றுக்கடவுளே! சடா அரப் பொருமேன்! இதையும்நின் நிருவிளையாடல்தானு? நினது சலை முத் திருவிழாவை நிறுத்தி நின்கைப் பட்டினிபோட்டு வைத்த ஆத்திரியக்குல நடராக்களுக்கு கலை மருக்கதொன்ற கொடுத்து, கோர்ட் கூக்குக்கொடுத்த பணக்குவியலை கீபரித்து கொள்ளக்கூடாதா? ஒன்றிரண்டல்ல பதின்மூன்றாம் ரூபாயாம். இது கஷ்டப்பட்டுவர்த்த பண

1919ஆம் கலைப்பர்மீ டெ. மாகீ ரே-மணிச்சு விளம்பரான் செய்த படி எவ்வாறார் விலாச சுப்பாயில் சுங்கம் கூடி எனது. அநேக பால்ய எட ராக்கள் வந்து சேர்ந்தனர். மனத்தின் மிகுதியால் சிலர் வரவும் தொடர்பான அது, நாடார்க்குலப் பெரியோர்களும் சிலர் விஜயம் வெய்தி ருக்கனர்.

சுங்கம் கூடியதும் இச்சங்கத்தின் ரேநாக்கம் எப்படியிருக்க வேண்டுமென்பதை போத்துத் தீர்மானித்தார்கள். வெருவாய், “பால்ய நாடார்களின் முன்னெண் மற்றும், கல்வியைக்கும், ரூதியும் கீடுப்போரி” முதலிய வ்தாடனத்திற்கும் இச்சங்கம் வேலைசெய்ய வேண்டுமென்பது முடிவாயிற்று.

சுங்கத்தின் பொக்கிலுதாரியாக, மிஸ்டர் T. M. ஜியாவு நாடார் தீர்முடிக்கும்பட்டார். செக்கிட்டிரிசாராக, மிஸ்டர், சூயாம் நாடார் ஜாஜாத்தின் நாடார் இவர்களே, சின் இஷ்டப்படி நிமுழிக்குப்பட்டது.

மற்ற விஷயங்களை அடுத்த மிடிட்டின்கில் தீர்மானிப்பதாக, சின் செய்துவர்களிடம் வேப்பாடும் வாங்கினாலும். ச. ச. சுங்கரவின்குடியால், “ஈடு முன்னேற்றத்திற்கு சுங்கமே காரணம்” என்றே உபங்காஸம் அருவுமயாய் செய்யப்பட்டது.

உபங்காஸத்தின் அருவுமயை மிஸ்டர் ராஜாத்தின் நாடார் ஜெயராம் நாடாரிவர்கள் ஆதாரித்துப் பேசினார்கள். சகலரும்செந்தோடு மனத்தின் பால்யநாடார் சுங்கம் அபிவிருத்தியாகும்படி சபாகிரவாதம் செய்ய வாங்குகிறார்கள் சுப்பாய் கலைநெறி. மற்ற விஷயம் அடுத்த பிடித்துகில் வெளிவரும். எல்லாம்வள்ள இயற்வன் இப்பால்ய நாடார் சுங்கத்தை முன்னேற்றுவானுடையும்.

గవాత్నమ్ శ్రస్తకులు

1919 ஜூலை கவும்பர்மீ 62. மார்க் டி.மணிச்சிக் கு விளம்பரானது செய்த  
 படி விவசாயத்திற்காக விலாச சுலபாயில் சுங்கம் கூடி எனது. அநேக பால்ய  
 ஸட ராக்கள் வாதது கீர்சாங்களார். மனத்துறையின் மிகுதியால் சிலர் வரவும்  
 தடையானது, நாடார்க்குலம் பெரியோர்களும் சிலர் விழும் வெப்பிதி  
 ருக்கனர்.

சுங்கம் கூடியதும் வென்டுமென்பதை போதித்துத் தீர்மானித்தார்கள். வெருவைய்,  
 “பால்ய நாடார்களின் முன்னேற்றமுறையும், கல்வியாறிகுத்திக்கும், ரூபா  
 ரூம் கூடியிருக்கி” முதலிய விதானத்திற்கும் விச்சங்கம் வெல்லெசுயம்  
 வேண் உடைமன்பது முடிவாயிற்று

கங்கத்தின் பொச்சி ஒத்தாரியாக, மிஸ்டர் T. M. ஜியாவு நாடார்  
 தீர்க்கெடுக்கப்பட்டார். செக்கிடிரிக்காரர், மிஸ்டர், ஓருமாராம் நாடார்  
 எஜயாத்தின் நாடார் இவர்களே, சில இஷ்டப்படி நியமிக்கப்பட்டது.  
 மற்ற விவரங்களை அடுத்த மீட்டிங்கில் தீர்மானிப்பதாக, விஜ  
 யம் செய்தவர்களிடம் கையொடும் வாங்கினாலும். ச. ச. சுக்ரி விதிக்  
 கூடாரால் “ஈதி முன்னேற்றத்திற்கு சுங்கமே காரணம்”, என்றே  
 உபந்யாசம் அருவமையாய் செய்யப்பட்டது.

உபந்யாசத்தின் அருவமையை மிஸ்டர் ராஜாத்தின நாடார்  
 ஜெயராம் நாடாரியங்கள் ஆகதித்துப் பேசினார்கள். சுகலரும்சுந்தோறு  
 கணக்குடன் பால்யநாடார் சுகங்கம் அபிவிருத்தியாகும்படி. சுபாரீ  
 வாதம்செய்ய மங்களச்சரமாய் சுமைப் பகலீந்து. மற்ற விவரம் அடுத்த  
 மீட்டிங்கில் வெளிவரும். எல்லாம்வள்ள இறைவன் இப்பால்ய நாடார்  
 சுங்கத்தை முன்னேற்றவானுக்கும்.

நாடார்க்குல பால்யன்  
 விவசாயம் இந்த வாந்துமையால் விளம்பராப் பக்கத்தில்  
 பத்திராட்சிபார்.

இது நூதனமாய்க் கண்டு திட்கப்பட்டிருக்கிறது. தலைநோய் ஒரு வைத்தலைநோய், சிரபாரம், கணுக்களில் வீக்கம், நோக்காடு, கைகால் பிழப்பு, முடர்குலாதம், மேககுலீ, கேகத்தில்வசி, கடுப்பு, உளைச் சல், பாரிசவாய்வு, கைகால் விழுந்துபோகும் பட்சவாதம், நெஞ்சு விலாப்பக்கம் முதலிய இடங்களில் நோக்காடு, முச்சத்தினால், கைகால் முதலி, இடங்களில் திமிர், புடிரிசில் நோக்காடு, முதுது, இடப்பு முதலிய இடங்களில் நோய் காப்புரூக்கு, பக்கவாய்வு முதலிய சகலவாய்வு, வாதம் முதலிய ரோசங்களும் நிவாரணமாய்விடும் மேலுக்குமட்டும் நோயுள்ள இடத்தில் பூசீ ஒத்தகடங் கொடுக்கவேண்டியது. இதில் மின்சாரசக்கி சியற்றப்பட்டிருப்பதால் சேப்த்த உடனே ஆச்சரியப்படும்படியாய் எவ்விதநோயும் இல்லாமலே மாபமாய்ப் போய்கிடும் ஆச்சரியம் மிகவும் ஆச்சரியம் 1-புட்டி வாங்கி பரீட்டை பாருங்கள். புட்டி 1-க்கு அணு 6. டஜன் 1-க்கு தூ 4.

### குந்தல் தூபம்.

ஸ்நானம் செய்தபின் குந்தலை ஆற்றுவதற்காக இத்தூபம் மிகவும் பிரயோஜனமுள்ளது குந்தலில் கமகமவிவந்து வாசனை பொருத்தி நிற்கும் கவியாண பெண்களுக்கும் சனதனவாண்களின் வீட்டில்திரீகளுக்கும் உபயோகிக்கதக்கூடுது. வி. ஏ. 1-க்கு அணு 4.

### ஸ்ரீரண சக்தி மாத்திரை.

வயிறு வப்பசம், மந்தப், அஜீரணம், நெஞ்சக்கரிப்பு, வாய் நிசுரப்பு, ஒக்கானம், மலச்சிக்கல், வயிற்றநோய் இலாவகளை இரண்டே வேலையில் கண்டித்துவிடும். புப்பி 1-க்கு அணு 4.

### குழந்தைகளின் சகல மாந்தத்திற்கு மருந்து.

குழந்தைகளின் மாந்தங்கள், ஜலிப்பு, ஜாரம். இருயல் சீதளாம், முதலியவைசளுக்கு இது கைங்கூட ஒன்றுதம் புட்டி 1-க்கு அணு 12.


### மூலத்தினால் ரத்தம் போவதற்கு மருந்து.

இதை உபயோகப்படுத்திவந்தால் மூலத்தினிருந்து ரத்தம் பாய்வது விண்று விடும். புட்டி 1-க்கு ரூபா 1—8—0

மாணிக்கராஜ் அண்டு கம்பெனி,

நெ. 72, மணியக்கார சௌல்டரி ரோட்,

இராயபுரம் மதராஸ்.



Tamil Heritage Foundation  
தமிழ் மரபு அறக்கட்டளை

Electronic preservation of Tamil heritage materials  
e-Book series  
an international NGO initiative to digitize old Tamil books  
and palm leaf manuscripts  
visit <http://www.tamilheritage.org>

தமிழ் ஒலைச்சுவடிகள், நூல் பாதுகாப்பு.

பாதுகாப்பற்ற நிலையில், மறுபதிப்பு காணாத பழைய  
நூல்கள், ஒலைச்சுவடிகள் போன்ற தமிழ் முதுசொம்களை  
மின்பதிப்பாக்கி தமிழ் வளத்தை நிரந்தரமாக்கும் ஒரு  
சர்வதேச தன்னார்வ முயற்சி.

மேற்கூறும் அறிய: <http://www.tamilheritage.org>



முதுசொம் முத்திரை  
தமிழ்ப்பாதுகாப்பின் அக்கறை